

தென்னமெரிக்காவின் இடதுசாரி எழுச்சி முக்கியமான மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றைச் சாத்தியமாக்கியிருக்கின்றது. இடதுசாரிச் சார்பான அரசாங்கங்கள் ஒன்றோடொன்று ஒத்துழைக்கின்றன. மக்கள் நலத்திட்டங்களை இணைந்து முன்னெடுக்கின்றன.

2005இல் கியூபாவும் வெனிசுவேலாவும் இணைந்து 'அற்புத நடவடிக்கை' என்ற திட்டமொன்றுக்கு உடன்பட்டன. அதன்படி, கியூபாவிற்கு வெனிசுவேலா வழங்கும் எண்ணெய்க்கு ஈடாகக் கியூபக் கண் மருத்துவர்கள் வெனிசுவேலாவின் வறிய கண் நோயாளர்கட்கு மருத்துவம் வழங்குவர். இத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து 35 நாடுகளில் 18 இலட்சத்திற்கும் அதிகமானோரின் கண் பார்வைப் பிரச்சனைகள் கியூப மருத்துவர்களால் களையப்பெற்று அவர்கட்குக் கண் பார்வை மீண்டுள்ளது. 1967இல் சே குவோவைக் கொன்ற பொலிவிய இராணுவ வீரரான மரியோ தெரனுக்கும் கியூப மருத்துவக்குழுவே கண் பார்வையை மீட்டுக்கொடுத்தது. இதைப் பற்றிக் கியூப அரசு "கிரான்மா" பத்திரிகையில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தது: 'இற்றைக்கு நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் ஒரு மாபெரும் கணவைச் சிதைக்க மரியோ தெரோன் முயன்றார். இன்று சே மீண்டு வந்து இன்னொரு வெற்றியையும் பெற்றுக்கொடுத்துள்ளார். இன்று வயது முதிர்ந்த தெரனுக்கு நீலவானத்தையும் பச்சைக் காடுகளையும் காணவும் அவரது பேரப் பிள்ளைகளின் முகத்தில் தவழும் முறுவலை ரசிக்கவும் வழிசெய்துள்ளார்'.

சாவேஸ் வெனிசுவேலாவில் உழைக்கும் மக்களுக்குப் பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்துள்ளார். குறிப்பாகப் பெண்களின் உரிமைகள் அரசியலமைப்பில் உறுதிப்பட்டிருப்பதோடு, வீட்டைக் கவனித்து கொள்ளும் பெண்களுக்கு முதுமையில் ஓய்வூதியம் வழங்கும் ஒரே நாடாக வெனிசுவேலா இருக்கிறது. ஒரே வேலையைச் செய்யும் ஆண்களுக்குச் சமமான ஊதியம் பெறும் உரிமையும் குழந்தைப் பேற்றுக் காலத்தில் தேவைப்படும் உதவிகளை அரசாங்கத்தின் மூலம் பெறும் உரிமையும் பெண்களுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளன. அத்தோடு கடந்த பத்தாண்டு கால சாவேஸின் ஆட்சியில் சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு 60% அதிகரித்துள்ளது. மக்களது அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இவ்வகையில், சாவேஸின் வெற்றி வெனிசுவேலாவுக்கு மட்டுமன்றி தென்னமெரிக்காவின் முற்போக்குச் சக்திகளுக்கும் இடதுசாரி அரசுகட்கும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

இன்று வெனிசுவேலாவில் சாவேஸ், பொலிவியாவில் மோறாலெஸ், நிக்காரகுவாவில் ஒட்டேகா, ஆர்ஜன்டீனாவில் கேர்ஷனர் என நவதாரளவாதத்தைத் துணிந்து எதிர்த்து நிற்கவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சவால் விடவும் கூடியநிலைக்குத் தென்னமெரிக்கா இன்று வளர்ந்துள்ளது. இந் நாடுகள் பெரிய அந்நியக் கம்பனிகளைத் தேசியமயமாக்குகின்றன. அதற்கு எதிரான மிரட்டல்களைத் துணிந்து எதிர்கொள்கின்றன. இது முற்போக்கானது.

இன்று இந் நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள அல்பா என்னும் அமெரிக்காவிற்கு மாற்றான போலிவாரிய அமைப்பு, அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் எதிரான வலுவான அமைப்பாக பிராந்திய ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் கட்டி வளர்க்க முன்விற்கிறது.

கியூபாவுடனும் ஃபிடெல் காஸ்ரோ மீதும் பெருமதிப்புடையவரான சாவேஸ் சோஷலிசத்தை நோக்கிச் செல்வதாக அடிக்கடி கூறிவருகிறார். அவர் கூறும் சோஷலிசம் எத்தகையது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

பகுத்தறிவு : கோலூர் நினைவு உரையாடல்
இருமொழி உரையாடல் | 04-04-2013

மாற்று அரசியல் கணினி விளையாட்டுக்கள்
மு. மயூரன் | 11-04-2013



யூரி ககாரின்

யூரி அலெக்சியேவிச் ககாரின் (ரஷ்ய மொழி: **Юрий Алексеевич Гагарин**, மார்ச் 9, 1934 - மார்ச் 27, 1968) விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே.

யூரி ககாரின் மாஸ்கோ மாநகருக்கு மேற்கே க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளுஷினோ என்னும் இடத்தில் மார்ச் 9, 1934 இல் பிறந்தார். இப்பகுதி பின்னர் ககாரின் எனப் பெயரிடப்பட்டது. இவரது பெற்றோர் கூட்டு விவசாயப் பண்ணை ஒன்றில் கடமையாற்றியவர்கள். சரடோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார்.

ககாரின் 1968 இல் அவர் ஓட்டிச்சென்ற ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் இறந்துபோனார்.

சமூக விஞ்ஞான கற்கை வட்டம்

சமகால அரசியலிலும் சமூக வாழ்விலும் தொழிநுட்பத்திலும் நிகழும் முக்கிய நடப்புகளை ஆழமாகக் கற்றறிந்துகொள்ளுமுகமாக வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் பிற்பகல் 6:00 மணிக்கு சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம் கூடுகிறது.

அரசியல், தொழிநுட்பம், சமூகம் எனப் பல்வேறு பரப்புக்களில் தெரிவு செய்யப்படும் தலைப்புக்களில் ஒவ்வொரு வாரமும் ஆழமான திறந்த கலந்துரையாடல் இடம்பெறும்.

நாம் வாழும் இந்தச் சமூகத்தைக் கற்றறிந்து புரிந்துகொள்ளவும் அப்புரிதலிலிருந்து இச்சமூகத்தை வளர்த்தெடுக்கவும் உங்கள் அனைவரையும் சமூக விஞ்ஞான கற்கை வட்டம் அழைக்கிறது.

சமூக விஞ்ஞான கற்கை வட்டம்
தேசிய கலை இலக்கியப் பேரவை,
121, ஹம்டன் லேன்,
வெள்ளவத்தை. 0772260165
0752151580

FB group : facebook.com/groups/ssscircle/

வலைத்தளம் : circle.thulaa.net

வலைப்பதிவு : circlek.blogspot.com

ஹூகோ சாவேஸ் : வாழ்வும் இறப்பும்
முன்பக்கத் தொடர்ச்சி..

ஆனால் பொலிவியா, நிக்கரகுவா, ஈக்குவடோர் போன்ற நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து அமெரிக்க ஏகாதிபத்திய விரோதப் பொருளாதார அரசியல் நடவடிக்கைகளை சாவேஸ் எடுத்து வருகின்றமை வரவேற்கத்தக்கதும் நம்பிக்கை தரக்கூடியதுமாகும்.

வெனிசுவேலா உலக எண்ணெய் உற்பத்தியில் மூன்றாமிடத்தில் உள்ளது. அதன் பொருளாதாரத்தின் மையப்புள்ளியாக எண்ணெய் உள்ளது. நீண்டகால நோக்கில் தன்னிறைவுப் பொருளாதாரத்தையும் நட்பு நாடுகளுடன் - குறிப்பாகத் தென்னமெரிக்க நாடுகளுடன்- இணைந்து பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். ஏனெனில் எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே நம்பிப் பொருளாதாரம் இருக்குமிடத்து அது ஆபத்துக்களைச் சந்திக்கும் வாய்ப்பு அதிகம். உலகப் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த 2009இல் வெனிசுவேலாவில் சிறிதளவு நிதி நெருக்கடியும் பணவீக்கமும் ஏற்பட்டன. உலகச் சந்தையை மையப்படுத்திய ஏற்றுமதியில் தங்கியுள்ள பொருளாதாரங்கள் அனைத்துமே நிதிப் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரும். எனவே எண்ணெய் ஏற்றுமதியில் தங்கியிராத வலுவான தேசிய பொருளாதாரமொன்றை உருவாக்க வேண்டியுள்ளது.

இப்போது சாவேஸின் முன் அரசியற் சவால்கள் பல உள்ளன. இன்னமும் வெனிசுவேலாவின் வளத்தில் கணிசமான அளவைப் பெருமுதலாளிகளும் நிலப்பிரபுக்களும் கட்டுப்படுத்துகிறார்கள். மக்களுக்கான தூர நோக்கிவான திட்டங்கள் அவசியமானவை. அவற்றை நிறைவேற்றுகையில் எதிர்ப்புரட்சிச் சக்திகள் சுமமா இருக்கப் போவதில்லை. அனைத்தினும் மேலாகப், பொருளாதார நெருக்கடி கூடுகையில் வளங்களை சூறையாடும் நிலைக்கு ஏகாதிபத்தியங்கள் தள்ளப்படுகின்றன. அவ்வகையில், வெனிசுவேலாவின்; எண்ணெய் வளம் அமெரிக்காவின் கண்களை உறுத்துகிறது.

தென்னமெரிக்காவின் இடதுசாரி அலையைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயன்று வந்துள்ளது. 2009 இல் ஹொண்டூராவில் வெற்றிகரமான ஆட்சிமாற்றமொன்றை அமெரிக்கா சதிப்புரட்சி மூலம் நடத்தியது. கடந்த யூலை மாதம் பரகுவேயின் இடது சார்பு ஜனாதிபதி பதவி நீக்கப்பட்டார். அமெரிக்கா தன் கொல்லைப்புறத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறது. ஆனால் தென்னமெரிக்கா வேகமாக மாறிவருகிறது. அமெரிக்கா நாளை வெனிசுவேலாவில் ஒரு சதியை அரங்கேற்றாது என்ற உத்தரவாதம் இல்லை. அதனாலேயே, வெனிசுவேலாவின் உழைக்கும் மக்களும் வெகுசன இயக்கங்களும் ஒன்றுபடவும் அமைப்பாக இணையவும் வேண்டிய தேவை உணரப்படுகின்றது. இவை வெனிசுவேலாவிற்கு மட்டுமல்லாது, அனைத்துத் தென்னமெரிக்க நாடுகளிலும் அவசரமானதும் அவசியமானதுமாகும்.

தென்னமெரிக்க மக்கள் விழிப்படைந்துவிட்டனர். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கிவிட்டார்கள். அதை இயலுமாக்கியது தென்னமெரிக்க நாடுகளில் உருவான இடதுசாரி அரசாங்கங்களே. அவை ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிலைப்படுத்தி நவதாராளவாதத்தை நிராகரிக்கின்றன. வளங்களும் சேவைகளும் தேசியமயமாக்கப்பட்டு அரசுடைமையாகின்றன. சர்வதேச நாணய நிதியம் தென்னமெரிக்காவில் தனது கோரப் பிடியை இன்று இழந்துவிட்டது. இவை இன்று நாம் காணும் முக்கிய மாற்றங்களாகும். சாவேஸ் முன்மொழிகின்ற "பொலிவாரிய வழிமுறை" முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது. அது வெனிசுவேலாவினதும் தென்னமெரிக்காவினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடும்.

இன்று(16-03) என் தலைமையில் சம உரிமை இயக்கத்தினரால் , வட-கிழக்கில் இராணுவ ஆட்சியை அகற்ற வலியுறுத்திப் பிரச்சாரம் மற்றும் கையெழுத்து சேகரிக்கும் கவனயீர்ப்பு போராட்டம் கண்டி நகரில் நடந்தது. வட-கிழக்கு மற்றும் கொழும்பு,காலி, நீர் கொழும்பிற்கு பின் சிங்களப்பேரினவாதம் தலைவிரித்தாடும் கண்டியின் தலதா மாளிகைக்கு அருகாமையினால் நடைப்பெற்ற இக் கவனயீர்ப்புப் போராட்டம் புது அனுபவம். இது வரை எமக்குத் தடையாக இராணுவம் தான் இருந்தது. இன்று 'பொது பல சேனா'வும் சிங்கள இளைஞர்களும். மூன்று மணித்தியாலம் வாதம் புரிந்தும் அவர்களை வழிக்குக் கொண்டு வர முடியவில்லை.

இது சிங்களவர்களின் நாடாம். அதனை மீட்க வேண்டுமாம். சிங்களவர்களுக்குச் சொந்தமானவை மட்டும் தான் நாட்டில் இருக்கலாமாம். ஏகாதிபத்தியங்களுக்கு இடமில்லையாம். சிங்கள இராணுவத்தை வடக்கிலிருந்து வெளியேற்ற முடியாதாம். ம்ம்.. இந்தியர்களுக்குச் சொந்தமான பௌத்தத்தையும் துரத்திவிட்டு உங்களதை வரிந்து கட்டிகொள்ளுங்களேன் என்ற எனது கேள்விக்குக் கை ஒங்குவதைத் தவிர அவர்களிடம் வேறு பதிலில்லை.

இந்தப் பேரினவாதச் சிந்தனையை மாற்றாமல் இனபிரச்சினையில் எந்த நகர்வையும் மேற்கொள்ளமுடியாது. ஆயுதமேந்துவதை தவிர. அது தொடர்பான நல்ல அனுபவம் எமக்கிருக்கிறது. ஒரே மாற்று வழி பேரினவாதத்தைத் தோற்கடிப்பது தான். கஸ்டம் என்றாலும் சாத்தியமானது தான். இன்னும் 5 வருடங்களில் பிரிந்து செல்லும் உரிமையைச் சிங்கள சமூகத்தில் வலியுறுத்தலாம் என்ற சிறு எதிர் பார்ப்பும் பின் போய் விட்டது. நீண்ட காலம் தேவை. அந்த நம்பிக்கையை 200 ற்கும் அதிகமான பொதுபலசேனா உறுப்பினர் களிடம் இருந்து மீட்டுப் பல்கலைக்கழகம் வரை பாதுகாப்புத் தந்த கண்டி நகர் வாழ் சிங்கள தமிழ் மக்கள் தந்தார்கள். போலிகள் நீண்ட காலம் நிலைக்காது.

பழ. ரிச்சர்ட் (சம உரிமை இயக்கம்)

தேசம் - இனம் - தேசிய இனம்

(இந்த வாரம் கலந்துரையாடப்படவுள்ள விடயப்பரப்பு)

தேசம், தேசிய இனம், தேசிய சிறுபான்மை, தேச அரசு என்பன எவற்றைக் குறிக்கின்றன?

அவற்றுக்கு இறுக்கமான வரைவிலக்கணங்களின் இயலுமா?

எவ் வரைவிலக்கணத்தினதும் வரையறைகள் என்னென்ன?

மதம் ஒரு தேசத்தையோ தேசிய இனத்தையோ அடையாளப்படுத்துமா?

இன்றைய ஏகாதிபத்திய உலகமயமாதற் சூழலிற் தேச அரசு என்பதன் பெறுமதி என்ன?

சுயநிர்ணயம் என்றால் என்ன?

சுயநிர்ணயத்தின் பெறுமதி என்ன?